



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 16]

CHENNAI, WEDNESDAY, APRIL 17, 2024
Chithirai 4, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages.</i>
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS	
Loss of Certificates	72-73

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/11/2024.					
	Kannika S Veludayar TTI Tiruvarur	0835004 TT2 820629	June 2009	ஆசிரியர் கல்வி பட்டயம்.	ந.க. எண். 218689/சி2/2023, 28-03-2024.
	Anitha S Achariya TE Academy Pondy	0414810 DTE 804833	August 2005	Do.	Do.
	Sridevi R Rajarajan TTI Thanjavur	1023902 TT1 195360 TT2 469163 DEE 727254	June 2010 June 2011 June 2011	Do.	Do.
	Motcham M Madha TTI Kundrathur	0626062 DTE 871319	October 2007	Do.	Do.
No. VI(2)/12/2024.					
	Umamaheswari S Karpagam TTI Coimbatore	1010468 TT1 180330 TT2 229477 TT3 458258	Jun 2010 Jun 2011 Jun 2011	ஆசிரியர் கல்வி பட்டயம்.	ந.க. எண். 212768/சி1/2023, 01-04-2024.
	Private	1239141 TT1 145816 TT2 258292 1314803 TT1 420655 TT2 512850 1413908 TT1 467946 DEE 644680	Jun 2012 Jun 2012 Jun 2013 Jun 2013 Jun 2014 Jun 2014	Do.	Do.
	Sivaranjini T Ganapathy TTI Melakavanur	0903911 TT1 108792 TT2 148490 TT3 406854	Jun 2019 Jun 2010 Jun 2010	Do.	Do.
	Private	1142415 TT2 487280 DTE 737631	Jun 2011 Jun 2011		
	Saranya P National TTI Madhathukulam	0910876 TT1 103349 TT1 158115 TT2 408445	Jun 2009 Jun 2010 Jun 2010	Do.	Do.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு / சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும், தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
	Sathya M Rosammal TTI (W) Tuticorin	0511801 TT1 528008	Nov 2005	ஆசிரியர் கல்வி பட்டயம்.	ந.க. எண். 212768/சி1/2023, 01-04-2024.
	Devi R DIET Manjur	9770587 TT1 0114003 TT2 0221779	July 1997 July 1998		
	Private	0290154 TT1 00147658 0490035 TT2 0258036 DTE 00331816	August 2002 July 2004 July 2004	Do.	Do.
	Suganthi N Sri Venkateswara VID TTI Gobi	0815725 TT1 1010746 TT2 805154	Jun 2008 July 2009		
	Private	105939 TT2 882124 1180220 TT2 854839 DTE 0992452	Jun 2010 Jun 2011 Jun 2011	Do.	Do.
	Shakila M DIET Namakkal	0257354 TT1 111819 TT2 212046 TTG 313470 DTE 411404	February 2003 January 2004 January 2004 January 2004	Do.	Do.
	Vijayan N Govt TTI Samugarengapuram	0802329 DTE 921630	Jun 2009	Do.	Do.
	Vijayal V Ebenezar TTI (W) Tuticorin	4345 15914 B/SMR	April 1988	Do.	Do.
	Jayasarathy J Sri Swami TTI Masinaickenpatti	0818716 TT1 1013078 TT2 809457 TTG 847134 DTE 944316	Jun 2008 Jun 2009 Jun 2009 Jun 2009	Do.	Do.

பூ. ஆ. நரேஷ்,
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை - 600 006.